

அனுப்புநர் :  
திரு. கி.சந்திரசேகர், B.E., MTP.  
துணை இயக்குநர் (பொ) / உறுப்பினர் செயலர்,  
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,  
124, ஜி.எஸ்.டி. ரோடு, நகராட்சி வணிக வளாகம்,  
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு - 1.  
Email : ddcgldistrict@gmail.com

பெறுநர் :  
தனி அலுவலர்/  
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ).  
மாம்பாக்கம் ஊராட்சி  
திருப்போரூ ஊராட்சி ஒன்றியம்,  
செங்கல்பட்டு மாவட்டம்.

ந.க.எண், 2723/2021 செ.மா.3 நாள் : .09.2021

அய்யா,  
போரூள்

குடியிருப்பு மனைப்பிரிவு - மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,  
செங்கல்பட்டு - செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், திருப்போரூர்  
ஊராட்சி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி மற்றும் கிராமம், ச.எண்கள்.112/2B,  
114A/2A2 மற்றும் 114/2B-ல் 3.0425 ஏக்கர் இடத்தில் குடியிருப்பு  
மனைப்பிரிவுக்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை: 1. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் கடிதம்  
ந.க.எண்.13304/2021/TCP5 நாள் :29.07.2021 மற்றும் 04.08.2021  
(இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள் : 30.07.2021) மனுதாரர் M/s. Ruby Builders  
and Promoters
2. மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டம் கடிதம்  
ந.க.எண்.2723/2021/செ.மா.3. (சாலை அமைப்பு வரைபடம் குறித்து வட்டார வளர்ச்சி  
அலுவலர், திருப்போரூ ஊராட்சி ஒன்றியம் அவர்களுக்கு நாள்:03.09.2021  
முகவரியிட்டது)
3. District Forest Officer, Chengalpattu Division Letter C.No.D/7013/2020  
Dt: 26.02.2021 & 16.03.2021
4. வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம் அவர்களின் கடித எண்,  
இ3/10233/2018 நாள் 11.08.2021
5. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் சுற்றுறிக்கை கடிதம்  
ந.க.எண் 19799/2020/ரோ நாள்:24.12.2020
6. மனுதாரர் M/s. Ruby Builders and Promoters அவர்களின் கடிதம் நாள் 15.09.2021  
(தாஸ்பத்திரம் எண் 11905/2021 நாள் :14.09.2021 -ல் சமர்ப்பிக்கப்பட்டது)
7. அரசாணை (நிலை) எண்.138, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  
நாள்:04.06.2004.
8. அரசாணை (நிலை) எண்.79, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  
நாள்:04.05.2017
9. அரசாணை (நிலை) எண் 18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  
நாள்:04.02.2019 மற்றும் அரசாணை எண்.16, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  
வழங்கல் துறை நாள் 31.01.2020.
10. அரசாணை எண்.141, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (UD4(3)) துறை  
நாள்:23.09.2020.
11. அரசாணை (நிலை) எண்:181, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்  
துறை UD4(1), நாள்: 09.12.2020.
12. அரசு கடிதம் எண்:19113/நவ4(3)/2017-1, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  
வளர்ச்சித் துறை, நாள்:30.08.2017.
13. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றுறிக்கை  
ந.க.எண், 13686/2017/எல்.ஏ.1, நாள், 08.09.2017.
14. இவ்வலுவலக கேட்பு கடிதம் இதே எண் நாள்: 20.09.2021  
(நுனிலிலைவரி, Display Board கட்டணம், Flag Day Fund ஆகிய கட்டணங்கள்  
செலுத்தக் கோரியது)

BUILDERS & PROMOTERS



2. (EWS) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மனைகள் ஒருங்கிணைக்கவோ மாற்றி அமைக்கவோ கூடாது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் மனை ஒப்புதல் வழங்கப்பட்ட 3 வருடங்களுக்கு மேலாகியும் (EWS) மனைகள் விற்க இயலாத நிலை இருப்பின் அரசாணை எண்:16, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள்:31.01.2020-ன்படி (EWS) மனைகளை ஒருங்கிணைப்பு செய்ய விண்ணப்பித்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.
3. பார்வை 11 மற்றும் 12-ல் கண்ட அரசு கடிதம் நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றுறிக்கையின்படி உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட இடங்களை உள்ளாட்சியின் பெயருக்கு மாற்றி வருவாய் ஆவணங்களில் உள்ளாட்சியின் பெயரில் உரிமை மாற்றம் செய்து வருவாய் ஆவணங்களில் ச.என் உட்பிரிவு செய்யப்பட்ட பின்னரே உள்ளாட்சியால் மனைப்பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
4. "The Tamil Nadu Government in G.O.Ms. No.112, Housing and Urban Development Department dated 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, Market, book sell or offer for sale or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Authority -ன்படி நடவடிக்கை தொடருமாறு மனுதாரரை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5. பார்வை 7-ல் கண்டுள்ள அரசாணையின்படி திட்டமில்லா பகுதி/திட்டப்பகுதியில் அமையும் மனைப்பிரிவு எவில் விதி எண்:3-ன்படி கூராய்வு கட்டணமாக ரூ.1000/- ஐயும் மற்றும் விதி எண்:9-ன்படி இடத்தின் சந்தை மதிப்பில் 3% தொகையை நிலப்பயன் மாற்றக் கட்டணமாகவும் உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கும் முன் வசூல் செய்த பிறகே உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
6. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்களின் சுற்றுறிக்கை ந.க.எண்:12544/14/சிபி, நாள்:04.07.2014-ன்படி "நகர் ஊரமைப்பு துறை சட்டப்பூர்வமாக தொழில் நட்பு அனுமதி மற்றும் திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில்நுட்ப அனுமதி மற்றும் திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப் பத்திரம், கத்தகை பக்திரம், மட்டா தாண்டித்திரம் பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சோதனை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சோதனைமீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம் இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்பு துறை பொருத்தமான அமைப்பு அல்ல.

7. பார்வை 7 மற்றும் 9-ல் காண் அரசாணையின்படி மனைகளுக்கான நன்னிலை வரி மற்றும் இதர கட்டணங்களான கூராய்வுக் கட்டணம், Display Board கட்டணம் மற்றும் Armed Force Flag Day Fund ஆகியவை பார்வை (14)-ல் கட்டியவாறு கோரப்பட்டு பார்வை 15-ல் கண்ட மனுதாரரின் கடிதம் மூலம் Scrutiny Fee ரூ.18,500/- Dt: 04.11.2020, நன்னிலை வரி ரூ.18,600/- Dt: 21.09.2021, Display Board கட்டணம் ரூ.10,000/- Dt:21.09.2021, மற்றும் Armed Force Flag Day Fund கட்டணம் ரூ.3,800/- DD No.970345, Punjab National Bank, Dt: 21.09.2021 செலுத்தப்பட்டதற்கான விபரம் பெறப்பட்டுள்ளது.


BY BUILDERS & PROMOTERS

8. பரவை(8)-ல் காணும் அரசாணை (Ms) எண் 79 வீட்டு வசதி மற்றும் நகர்ப்படி வளர்ச்சித் துறை ந.வ.4(3) நாள் - 04.5.2017-ல்


- இனம் 3-படி மேற்படி மனைக்கு ரூ.1000/- கிராமிய கட்டணமாக பெறப்பட வேண்டும்.
- இனம் (9)-படி "use conversion charge at the rate of 3% of the market value fixed under section 47-AA of the Indian Stamp Act, 1899 (Central Act 2 of 1899) and deposit the amount in Government head of account and grant permission carrying out the development" என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி மனைப்பிரிவின்பரப்பிற்கு சந்தை மதிப்புப்படி (market value of land) 3% தொகையினை அரசுக் கணக்கில் பெறப்பட்ட பின்னரே உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

**Head of Account :**

"0217 Urban Development - 60 other Urban Development Schemes - 800 other Receipts - AS Receipts under Land Use Conversion Charges-27" Non Taxation fees - 09 Collections (DPC : 0217-60-800-AS 2790)"

  
துணை இயக்குநர்(பொ),  
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,  
செங்கல்பட்டு மாவட்டம்


**இணைப்பு :**

- மனைப்பிரிவு வரைபடம் - 4 தொகுப்பு (ம)   
மனைப்பிரிவு நிபந்தனைகள்
- ஆசல் தானப்பத்திரம் - 11905/2021

**நகல்**

- M/s. Ruby Builders and Promoters,  
No.24 //B, Velachery Main Road,  
Selayur,  
Chennai -600 073.
- நகர் ஊரமைப்பு இயக்குநர்,  
CMDA அலுவலக வளாகம், E & C மார்க்கெட் ரோடு,  
கோயம்பேடு, சென்னை - 600 107. அவர்களுக்கு  
மனைப்பிரிவு வரைபடம் மற்றும்  
நிபந்தனைகளுடன் பண்நது சமர்ப்பிக்கப்படுகிறது.
- மாவட்ட நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர், செங்கல்பட்டு  
மனைப்பிரிவு வரைபடம் மற்றும் நிபந்தனைகள்.
- The Tamil Nadu Real Estate Regulatory Authority (TNRERA)  
No.1A, 1<sup>st</sup> Floor,  
Gandhi Irwin Bridge Road,  
Egmore, Chennai - 600 008.

BY BUILDERS & PROMOTERS





தனி அலுவலர், மாம்பாக்கம் ஊராட்சி / வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), திருப்போரூர்  
அவர்களின் நடவடிக்கைகள்  
முன்னிலை - திரு.எம்.வெங்கடராகவன்.

ந.க.எண்.3537/2021/ஆ1.

நாள். 20.10.2021

பொருள் - குடியிருப்பு மனைப்பிரிவு - திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் -  
மாம்பாக்கம் ஊராட்சி மற்றும் கிராமம் M/s.Ruby Builders and  
Promoters., என்பவரின் சர்வே எண்கள்.112/2B, 114A/2A2 &  
114/2B-ல் 3.0425 ஏக்கர் பரப்பில் அமையும் குடியிருப்பு  
மனைப்பிரிவிற்கு தொழில்நுட்ப ஒப்புதல் திட்ட அனுமதி அளித்து  
உத்தரவிடுதல் - சார்ந்து.

பார்வை - 1.துணை இயக்குநர் (பொ) / உறுப்பினர் செயலர், மாவட்ட நகர்  
ஊரமைப்பு அலுவலகம், செங்கல்பட்டு அவர்களின் ந.க.எண்.2723/  
2021/செமா-3 நாள்.24.09.2021.  
2.தானபத்திர எண்.11905/2021 நாள்.14.09.2021.  
3.இதே எண்ணிட்ட இவ்வலுவலக கடித நாள். .09.2021.  
4.மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தீர்மான எண்.132 நாள்.18.10.2021  
மற்றும் பலவகை வரவு ரசீது எண்.24106/18.10.2021 .  
\*\*\*\*\*

### உத்தரவு

திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி மற்றும் கிராமம் M/s.Ruby  
Builders and Promoters., என்பவரின் சர்வே எண்கள்.112/2B, 114A/2A2 & 114/2B-ல் 3.0425  
ஏக்கர் இடத்தில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவிற்கு, பார்வை 1 மற்றும் 2-ல் காணும்  
கடிதங்களின்படி, ம.வ./ந.ஊ.இ.(செ.மா)எண்.77/2021 என எண்ணிட்டு,  
நிபந்தனைகளுக்குட்பட்டு தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பார்வை 2-ல் காணும் தானபத்திரத்தின்படி, மனைப்பிரிவில் உள்ள சாலை,  
முலைமுருக்கு, பூங்கா, TNEB மற்றும் பொது உபயோக பகுதி ஆகியவை சேர்த்து  
4808.58ச.மீ பரப்பு நிலம் ஊராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பார்வை 3-ல் காணும் இவ்வலுவலக கடிதத்தின்படி, சந்தை  
மதிப்புப்படி 3% தொகை ரூ.10,70,200/- பாரத மாநில வங்கியில் செலான் எண்.22  
நாள்.28.10.2021-ன்படியும், கூராய்வு கட்டணம் மற்றும் வளர்ச்சிக்கட்டணம் ரூ.3,86,092/-  
(ரூபாய் முன்று இலட்சத்து என்பத்தாறாயிரத்து தொண்ணூற்று இரண்டு மட்டும்) ஊராட்சியில்  
செலுத்தியமைக்கான பலவகை வரவு ரசீது எண்.24106 நாள்.18.10.2021-ன் பெறப்பட்டதின்  
அடிப்படையில் மற்றும் கீழ்காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் இம்மனைப்பிரிவிற்கு  
ஒப்புதல் வழங்கி உத்தரவிடப்படுகிறது.

### நிபந்தனைகள்

- 1) நகர் ஊரமைப்பு துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி மற்றும் திட்ட அனுமதி  
அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை.  
தொழில்நுட்ப அனுமதி மற்றும் திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின்  
விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா,  
தானபத்திரம் பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய

For RUBY BUILDERS & PROMOTERS

  
Partner

உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. எனவே நில உரிமை சான்றுகள் தவறென கண்டறியப்பட்டால் இவ்வுத்தாவு இரத்தானதாக கருதப்படும்.

- 2) மேற்படி மனைப்பிரிவில் தானபத்திரம் மூலம் பெறப்பட்ட பகுதிகளில் சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள் மற்றும் வடிகால் வசதிகள் மனுதாரரே சொந்த செலவில் அமைத்து தர வேண்டும்.
- 3) எந்த ஒரு அடிப்படை வசதிக்கான கட்டமைப்பு பணி முடிவுற்ற பின்னர் இவ்வொன்றிய பொறியாளரிடம் அதற்கான தரச்சான்று பெற வேண்டும்.
- 4) சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின்மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
- 5) மனைப்பிரிவில் அமையும் ஒப்படைப்பு செய்யப்பட்ட சாலைகளை தடை செய்யாமல் பூழக்க சாலைகளாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.
- 6) இம்மனைப்பிரிவில் கட்டணங்கள் தொடர்பாக ஏதேனும் தணிக்கைத்தடை ஏற்படின், அதற்கான இழப்பீட்டுத் தொகையை மனுதாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.
- 7) பார்வை 1-ல் காணும் செயல்முறையில் குறிப்பிட்டுள்ள மனைப்பிரிவு நிபந்தனைகள் 1 முதல் 15வரை அனைத்தும் பின்பற்ற வேண்டும்.
- 8) மனைப்பிரிவில் பள்ளமாக உள்ள பகுதியினை தெருமட்டத்திற்கு உயர்த்தப்படவேண்டும்.
- 9) 7.2மீட்டர் அகலத்திற்கு அதிகமாக உள்ள எல்லா தெருக்களிலும், நிழல்தரும் மரங்கள் எதிர்த்தாற்போல் அடுத்தடுத்து 9.00மீட்டர் தூரத்திற்கு மேற்படாமல் சாலையின் எல்லையிலிருந்து 1.00 மீட்டருக்குள் வளர்க்கப்படவேண்டும்.

தனி அலுவலர், மாம்பாக்கம் ஊராட்சி /  
வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)  
திருப்போரூர்.

பெறுநர்

M/s.Ruby Builders and Promoters,  
NO.247/B, Velachery Main Road,  
Selaiyur, Chennai – 600073.

02/10/21  
20/10/21  
20/10/21

நகல் - ஊராட்சி செயலர், மாம்பாக்கம் ஊராட்சி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்.

For RUBY BUILDERS & PROMOTERS

  
Partner